*291 வினு—திரு. என். கிட்டப்பா: மாண்புமிகு கல்வி, சுகாதார அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) தஞ்சை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத பஞ்சாயத்து யூனியன்கள் எவை?

(இ) அவற்றில் எப்பொழுது முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்?

**மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்:** (அ) ஒன்றுமில்லை.

(இ' கேள்விக்கு இடமில்லை.

*292 வினு—திரு. கரு. சீமைச்சாமி: மாண்புமிகு கல்வி, சுகாதார அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினுக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) மதுரை மாவட்டம் சின்னுளப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட நிலம் இனுமாக கொடுக்கப்பட்டதா?

(இ) ஆம் என்றுல், விபரம் என்ன?

**மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்:** (அ) ஆம்.

(இ) சின்னுளம்பட்டி திரு. எல். கே. பி. லெஷ்மணன் மேற்படி யூரில் ஆரம்ப சுகாதார நிலையமும், அதைச் சார்ந்த குடியிருப்புகளும் கட்டுவதற்காக 3.37 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார்.

**திரு. டி. மார்டின்:** பேரவைத் தலைவர் அவர்களே, ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொதுவாக கிராமங்களில் இருக்கின்ற காரணத்தால் அங்கு பணியாற்றச் செல்லுகின்ற டாக்டர்களுக்கு 'ஸ்பெஷல் பே' என்ற வகையில் ஓரளவு அதிகச் சம்பளம்—பர்சனல் அசிஸ்டென்ட்களுக்குக் கொடுப்பதுபோல்—கொடுப்பதற்கான ஒரு திட்டம் ஏதாவது, ஆட்சியின் பரிசீலனையில் இருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

**மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்:** தலைவர் அவர்களே, அப்படிப்பட்ட திட்டம் எதுவும் இப்பொழுது பரிசீலனையில் இல்லை. பெரும்பாலும் மருத்துவர்கள் கிராமப்புறங்களில் போய் வசிப்பதற்குப் போதுமான அளவு குடியிருப்பு வசதி இல்லை என்ற குறைபாட்டைத்தான் அவர்கள் அடிக்கடி கோரிக்கையாக எடுத்து வைக்கிருர்கள். குடியிருப்பு இல்லங்கள் கட்டுவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது.

**திரு. சு. துரைசாமி:** பேரவைத் தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் மருத்துவ மனை துவக்கப்பட்டதாகத் தெரிவித்தார்கள். அங்கே மருத்துவ மனை துவங்கிய பின்னர் பொதுமக்கள் பங்காகப் பத்தாயிரம் ரூபாயும் மருத்துவ மனைக் கட்டிடத்திற்காக நாலரை ஏக்கர்